



April 22, 2023

**BSE Limited**Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai - 400001

Security ID/ Code - ELNET / 517477

Dear Sir/Madam,

## Sub.: Newspapers advertisement for transfer of equity shares to IEPF Demat Account

Pursuant to Section 124 of the Companies Act, 2013 (the "Act"), read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, and Regulation 30 and 47 of SEBI (Listing obligations and disclosure requirements) Regulations, 2015, we enclose herewith the Copies of the advertisement published giving Notice of Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund Authority as follows:

- 1) Business standard- Leading English Newspaper All India edition- Published on 22.04.2023.
- 2) Makkal Kural- Regional language newspaper- Published on 22.04.2023.

CHENNAI-11

3) Copy of reminder letter to shareholders.

The above information is also available on the Company's website i.e. <a href="https://www.elnettechnologies.com">www.elnettechnologies.com</a>

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,
For ELNET TECHNOLOGIES LIMITED

RITESH SHIVKUMAR MISHRA COMPANY SECRETARY

Encl: As above

REGD. OFF: ELNET TECHNOLOGIES LIMITED, TS 140 BLOCK 2 & 9, RAJIV GANDHI SALAI, TARAMANI, CHENNAI - 600 113, TAMIL NADU, INDIA.

TEL: +91-44-2254 1337, +91-44-2254 1098 FAX: +91-44-2254 1955

CIN: L72300TN1990PLC019459

# Consumer appliances stocks turn hot as mercury surges

Most sector shares have performed well this year, analysts see more upside

New Delhi, 21 April

elect stocks of consumer durable companies Sespecially makers of summer appliances, such as air conditioners (ACs), air coolers, refrigerators and fans, among others. — have seen a surge recently in anticipation of strong demand

On a year-to-date basis, Havells India, Symphony, Blue Star and PG Electroplast have gained in the range of 7-25 per cent. This compares to 2-3 per cent decline in the BSE Sensex and the BSE Consumer Durables

With the mercury currently on the boil, analysts remain bullish on the sector as they see more upside in the shares over the near-term. They advise investors to pick stocks selectively.

"We expect good volume growth for consumer appliances like ACs, air coolers, refrigerators, fans and stabilisers with demand to be led by the rising temperatures. There is also a prediction of a hotter summer, which has led to most companies ramping up their production capacities. We believe there is still 10-15 per cent upside left in the stocks. Our top pick is Blue Star. We expect Symphony to post strong domestic volume growth this summer. We remain cautious on its overseas business," said Khadija Mantri, associate vice-president — research, Sharekhan.

The India Meteorological Department (IMD) on Tuesday had issued a heat wave alert to parts of north, east, central India. Though the agency has predicted a "normal" monsoon in 2023. par as El Nino is likely to set



expects a 10-15 per cent rise in

refrigerator and AC sales this

the long-term prospects of the

sector, given the low penetra-

tion levels of white goods in

favourable impact on demand

for seasonal products, includ-

ing consumer durables. They

are also a trigger for increasing

penetration levels, which are

abysmally low. Less than 7 per

cent of Indian households

have ACs, while it is 40 per

cent for refrigerators. These

are still below the global

benchmarks. Hence, we

Indian households.

Experts are also bullish on

"High temperatures have a

## IN HIGH DEMAND

Stock (as on Apr 21)	CMP (₹)	YTD change (%)				
PG Electroplast	1,405.7	25.1				
Blue Star	1,480.6	24.1				
Havells India	1,207.7	9.8				
Symphony	985.2	9.0				
Voltas	857.0	6.7				
Sensex	59,655.1	<b>-1.9</b>				
S&P BSE CD	38,391.7	-3.3				
Source: Bloomberg Compiled by BS Research Bureau						

summer.

in over the second half of the monsoon.

The overall consumer sentiment was muted in the January-March quarter (Q4 of FY23), especially in rural markets on inflation concerns. Moreover, unseasonal rain in March dampened momentum for seasonal products like ACs and coolers. However, distributors have remained optimistic about a demand pick-up during April-May, said a report by Axis Securities.

Industry executives also confirm that demand for ACs and refrigerators have picked up over the past week.

The Consumer Electronics Skymet expects it to be sub and Appliances Manufa believe that the entire space is cturers Association (CEAMA) a multi-year structural growth

opportunity, which will also have tailwinds from declining commodity prices. Since this is a consumer-facing sector with a long runway for growth. valuations are likely to remain elevated," said Sandip Bansal, director, Investment Managers.

In a Q4 results preview, Achal Lohade and Vineet Shanker of JM Financial said that the industry remains optimistic on demand recovery in the coming quarters amid stabilising costs. This is despite the near-term pain due to weak consumer demand, fans' energy rating transition and concerns of a weak monsoon.

"We remain positive from a medium-to-long term perspective given the macro tailwinds, low penetration in some categories, and category expansion opportunities. Our top picks are Bajaj Electricals and Havells India," they

BNP Paribas said it prefers white goods to cable companies as it believes the current valuations offer an upside. Its top picks are Havells and Whirlpool, while Voltas is its preferred play for

# Up nearly 10% in '23, Fed policy pivot may provide fresh impetus to gold

Elevated interest rates in United States for a prolonged period will, on the other hand, cap the upside

## BINDISHA SARANG

Gold is up 9.7 per cent year-to-date (YTD). An investor who bought gold on Akshava Tritiva last vear would have seen the value of his investment shoot up by 14.6 per cent. The question investors need to ask themselves is whether they should make a substantial investment in the yellow metal this Akshaya Tritiya, or go for a token purchase only after such a strong run up.

### Positive drivers: Banking crisis, slowdown


Despite the strong run up over the past year, gold may continue to perform in the current environment of uncertainty. The recent crisis among regional banks in the United States (US) sent jitters through the financial system.

"This crisis made the economic impact of higher interest rates apparent. More damage to the financial system could possibly be revealed in the near future," says Ghazal Jain, fund manager, alternate investments, Quantum Asset Management Company.

The US economy could enter a recession over the next 12 months. The vield curve has remained inverted in the US for the past nine months. An inverted yield curve is a precursor to a recession.

Naveen Mathur, director, commodities and currencies, Anand Rathi Shares and Stock Brokers, says, "Besides the banking crisis, fear of an economic slowdown has also emerged."

According to the US central bank's projection, its terminal rate in the current hiking cycle is 5-5.25 per cent, which is just one rate hike of 25 basis points away. Owing to the banking crisis and a slowing economy, the expectation is gaining ground that the US Federal Reserve (Fed) may soon opt



Returns for 3, 5 and 10 years are in compound annual growth rate terms Source: India Bullion & Jewellers Association (IBJA)

Compiled by BS Research Bureau

for a monetary policy pivot. The US central bank may be forced to cut interest rates, to either support economic growth or to calm the

financial markets. The timing of the cut remains uncertain," says

> Gold tends to perform well when real interest rates are low. Both, a pause and an eventual cut in interest rates. will be positive for the yellow metal.

The reopening of China could spur consumption demand

Pankaj Shrestha, head of investment services, Prabhudas Lilladher, says, "We are positive on gold over the next six months to one year as the Chinese economy, one of the biggest buyers of gold, opens up." According to him, continuing geopolitical tension and a weakening dollar will also support gold.

### Elevated rates would be negative

**MONEY** 

If the Fed keeps interest rates at current levels for a long time, that could cap the upside in gold prices. Mathur says, "The US might witness only a mild recession in the fourth quarter of 2023 (Q423). The Eurozone and United Kingdom (UK) may

continue to hike rates in 2023 to battle inflation, which remains sticky outside

High current prices would also weigh on physical demand. Somasundaram PR, regional chief executive officer (CEO), India, World Gold Council, says, "This Akshaya

Tritiya consumers face lifetime high prices of gold."

## Maintain steady allocation

Given the high level of uncertainty, investors must have an allocation to gold. M Barve, founder, MB Wealth Financial Solutions, says, "Depending on your risk profile, past investment experience, and future need, have an allocation between 5 and 10 per cent to gold in your portfolio."

Use any pullbacks to build your

## Invest via SGB, ETFs, funds

Investors could opt for options like sovereign gold bonds (SGBs) or exchange-traded funds (ETFs) and funds to investingold. Says Col. Sanjeev Govila (Retd), a Securities and Exchange Board of India-registered investment advisor and chief executive officer (CEO), Hum Fauji Initiatives, a financial planning firm: "Buy physical

gold for personal use only, not for investing."

Go for SGBs if you can stay invested for five to eight years. It's superior to other gold investment avenues as it pays an interest rate of 2.5 per cent, annually, besides offering returns pegged to the price of gold.

Those who want liquidity should opt for

ETFs or gold mutual funds (MFs). Gold MFs are suited for those who wish to invest via the systematic investment plan route. With capital gains from gold ETFs and MFs now being taxed at slab rate, their post-tax returns will be lower than in the previous financial year

### **ZF Commercial Vehicle Control Systems India Limited** CIN:L34103TN2004PLC054667

Registered Office: Plot No.3 (SP), III Main Road, Ambattur Industrial Estate, Chennai 600058 Website: www.zfcom, E-mail: cvcs.info.india@zf.com

## Notice of loss of share certificate(s) NOTICE is hereby given that the following share certificate(s) issued by the

company is/are stated to have been lost or misplaced or stolen and the registered holder(s) / the legal heir(s) of the registered holder(s) thereof have applied to the company for the issue of duplicate share certificate(s).

Folio	Share cert. nos.	No. of shares	Distinctive nos.	Name of registered shareholder
P00073	802	82	12141148 - 12141229	PRAVINCHANDRA SHETH
above share of the said share registered office	ertificate(se certificate ce at the a hich no cl	s). Any po e(s) shoo address o aim will	erson(s) who has/have uld lodge such claim( given above within 15 be entertained and th	ealing in any way, with the e any claim(s) in respect of s) with the company at its days of publication of this e company will proceed to

For ZF Commercial Vehicle Control Systems India Limited Place : Chenna Muthulakshmi M Company Secretary Date: 21.04.2023



TATA Power-DDL invites tenders as per following details

**NOTICE INVITING TENDERS** 

7/17/1 Ower BBE invited tenders as per following details.					
<b>Tender Enquiry No.</b> Work Description	Estimated Cost/EMD (Rs.)	Availability of Bid Document	Last Date & Time of Bid Submission/ Date and time of Opening of bids		
<b>TPDDL/ENGG/ENQ/200001530/23-24</b> 2 Yrs RC for AMC of Fire Extinguisher Maintenance & Refilling.	27 Lac/ 67,500	22.04.2023	13.05.2023;1600 Hrs/ 13.05.2023;1730 Hrs		
TPDDL/ENGG/ENQ/200001533/23-24 RC for supply of 11kV Insulators-Pin, Disc and Post Insulators	47.08 Lac/ 1,80,000	22.04.2023	13.05.2023;1700 Hrs/ 13.05.2023;1730 Hrs		
TPDDL/ENGG/ENQ/200001534/23-24 RC for Single Phase Meter Box	5 Crs/ 4,75,000	24.04.2023	14.05.2023;1600 Hrs/ 14.05.2023;1630 Hrs		
TPDDL/ENGG/ENQ/200001529/23-24 Supply of 2 nos 66/11 kV 25/31.5 MVA Power Transformers.	6.12 Crs/ 11,18,000	24.04.2023	15.05.2023;1700 Hrs/ 15.05.2023;1730 Hrs		

Power Transformers.	11,10,000		10.00.2020,17001118		
CORRIGENDUM / TENDER DATE EXTENTION					
Tender Enquiry No. Work Description	Previou Publish Date	ned of B	sed Due Date & Time lid Submission/ Date ne of opening of bids		
<b>TPDDL/ENGG/ENQ/200001521/22-23</b> 2 Years RC for Supply and Installation of Jointing Kits	15.03.2		05.2023 at 1500 Hrs/ 05.2023 at 1530 Hrs		
Complete tender and corrigendum document is available on our					

website www.tatapower-ddl.com→Vendor Zone → Tender / Corrigendum Documents

**Multi Commodity Exchange of India Limited** 

Go for SGBs if you

can stay invested for

five to eight years.

gold investment

It's superior to other

avenues as it pays an

interest rate of 2.5

per cent, annually,

besides offering

the price of gold

returns pegged to

Exchange Square, CTS No. 255, Suren Road, Chakala, Andheri (East), Mumbai – 400 093. www.mcxindia.com

NOTICE is hereby given that **following Members** of Multi Commodity Exchange of India Ltd. (Exchange) have requested for surrender of their Membership of the Exchange:

Sr. No.	Name of the Member(s)		SEBI Reg. No.	Timeline for Receiving Claims/ Complaints		
1.	<b>Motisons Commodities Private Limited</b>	12060	INZ000086935	60 Days		
2.	2. Tanush Capital Private Limited 46555 INZ000028331 15 Days					
Any client(s)/constituent(s) of the above referred Members, having any claim/dispute/complaint						

against these Members, arising out of the transactions executed on MCX platform, may lodge their claim within the timelines as provided in the above table, failing which, it shall be deemed that no claim exist against the above referred Members or such claim, if any, shall be deemed to have been waived. The complaints so lodged will be dealt with in accordance with the Bye-Laws, Rules and Business Rules of the Exchange The Client(s)/Constituent(s) may submit their claim on the online portal of the Exchange

(https://igrs.mcxindia.com) or provide "Client Complaint Form" (available at www.mcxindia.com) in hard copy to Investor Services Department, Multi Commodity Exchange of India Ltd., Exchange Square, CTS No. 255, Suren Road, Chakala, Andheri (East), Mumbai - 400 093 or email it at

Upon surrender of Membership, the Authorised Person(s) (APs), if any, registered through these Members shall also cease to exist and therefore, such APs are not authorized henceforth to deal in that capacity.

For Multi Commodity Exchange of India Ltd.

Place: Mumbai Date: April 21, 2023

Authorised Signatory – Membership Department

L Ind Bank Housing Ltd.

Registered Office: 3rd Floor, Khivraj Complex 1, No. 480, Anna Salai, Nandanam, Chennai 600 035.

CIN No:L65922TN1991PLC020219 Email: indhouse@indbankhousing.com Website: www.indbankhousing.com Ph: 2432 9235

Statement of Audited Financial Results (	or the year er	nded 31.03.20	23

	Statement of Addition Financial Results for the year ended 51.05.2025					
SI.	Particulars	Quarter ending	Year to date figures for the current period ended	Year to date figures for the previous year ended		
No.		31.03.2023	31.03.2023	31.03.2022		
		Audited	Audited	Audited		
			Rs. lakhs			
1.	Total Income	6.07	23.67	26.28		
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(40.47)	(55.78)	(12.93)		
3.	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	(40.47)	(55.78)	(12.93)		
4.	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	(40.47)	(55.78)	(12.93)		
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	(40.47)	(55.80)	(12.94)		
6.	Equity Share Capital	1000.00	1000.00	1000.00		
7.	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance sheet of previous year	(12931.87)	(12931.87)	(12918.93)		
8.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) - 1. Basic	(0.40)	(0.56) (0.56)	(0.13) (0.13)		

Note: The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange Websites. BSE: www.bseindia.com and our company website: www.indbankhousing.com

Place: Chennai VHARIBABU Date: 21.04.2023 MANAGING DIRECTOR

## Transfer of Equity Shares of the Company to **Investor Education and Protection Fund Authority**

NOTICE is hereby given that pursuant to provision of section 124(6) of the Companies Act, 2013 ("Act" read with Rule 6 of the Investor Education and Protection Fund authority (Accounting, Audit, Transfe and refund) Rules, 2016 as amended from time to time (the "Rules"), the equity shares of the Company in respect of which dividend amounts have remained unclaimed for seven consecutive years or more are required to be transferred by the Company to the demat account of the Investor Education & Protection Fund Authority (IEPF).

**NOTICE TO SHAREHOLDERS** 

ELNET TECHNOLOGIES LIMITED

i0, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955

Accordingly, the due date for transfer of shares held by the shareholders in the Company, wherein the dividend(s) remain unpaid on such shares, for the last seven years from the final dividend declared by the Company in the year 2015-16, to IEPF Authority is **July 18, 2023**. To claim the said shares and unclaimed dividend amount before it is transferred to the credit of IEPF

shareholders may forward to M/s. Cameo Corporate Services Limited, the Registrar and Share Tra Agent (RTA) of the company with the copies of the relevant documents such as: Copy of Share Certificate

 Copy of the Demat Account Statement (Client master list) showing your name, address, demat and bank account details registered against the demat account. (For shares held in demat form)

nvestor Service Request Form ISR – 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) dul illied as per the instructions stated therein along with the supporting documents including origing cancelled cheque stating your name as the Account holder. (Can download the form fr. Company's website www.elhettechnologies.com under the following path investors ⇒ Sarrehold communications ⇒ Investor services ⇒ Formats). (For shares held in physical form) n Compliance with the above provision, Individual notices are being sent to the registered address o

the Shareholders whose dividends are lying unclaimed for seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF. The complete details of these shareholders is being made available on the Company's website www.elnettechnologies.com in the following category i.e., investor, compliance/unpaid dividend data/year 2023/Details of shares proposed to be transferred to

All the concerned shareholders, whose folio and other particulars are reflected in the said file on the website of the company are requested to note that in terms of the above stated provisions, the company shall be obliged to transfer the shares to the IEPF. Hence, if the dividends are not claimed by the concerned shareholders by the above mentioned due

date, necessary steps will be initiated by the company to transfer the shares held by the concerned shareholder to IEPF without any further notice in the following matter. · In physical form: New share certificate(s) will be issued and transferred in favour of IEPF or completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in he name of shareholder will be deemed cancelled and non-negotiable. In demat form: The Company shall inform the Depository by way of corporate action for transfer o shares lying in the shareholder's demat account in favour of IEPF.

The shareholders may note that in the event of transfer of shares and the unclaimed dividends to IEPF, concerned shareholder(s) are entitled to claim the same from IEPF authority by submitting an online application in the prescribed form IEPF-5 available on the website www.iepf.gov.in he shareholders may further note that the details of unclaimed dividends and shares of the concerne

shareholder(s) uploaded by the Company on its website www.elnettechnologies.com shall be treated as adequate notice in respect of issue of new share certificate(s) by the Company for the purpose o transfer of shares to IEPF pursuant to the Rules. Please note that no claim shall lie against the Comp transfer of shares to IE-Pr pursuant to the Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend and equity shares transferred to the IEPF. For further clarifications, the concerned shareholders are requested to contact the Registrar and Share Transfer Agent (RTA) of the company at the following address: M/s. Cameo Corporate Services Limited. Unit: Elnet Technologies Limited "Subramanian Building", 5th Floor No.1, Club House Road, Chennai-600002, Tel: 91-44-2846 0390; Fax: 91-44-2846 0129; e-mail: investor@cameoindia.com

For ELNET TECHNOLOGIES LIMITED Ritesh Shivkumar Mishra Place: Chennai

Date: 22.04.2023

## INDBANK MERCHANT BANKING SERVICES LIMITED (A Subsidiary of Indian Bank)

end, Office : First Floor, Khiyrai Complex, 1, No. 480, Anna Salai, Nandanam, Chennai 600,035, Phone No.: 24313094 - 97 CIN No: L65191TN1989PLC017883 Email: investors@indbankonline.com Website: www.indbankonline.com

Statement of Audited Financial Results for the year ended 31 03 2023

Statement of Addition Financial Results for the year ended 51.05.2025						
SI No.	Particulars	Quarter ending	Year to date figures	Corresponding three months ended in the previous year		
IVO.		31/03/2023	31/03/2023	31/03/2022		
		Audited	Audited	Audited		
		Rs. lakhs				
1.	Total Income From Operations	422.42	1826.36	509.94		
2.	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	103.56	508.52	176.97		
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	103.56	508.52	176.97		
4.	Net Profit / (Loss for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	103.56	508.52	176.97		
5.	Total Comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive income (after tax)]	49.41	337.30	106.65		
6.	Equity Share Capital	4437.82	4437.82	4437.82		
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of the previous year	3012.72				
8.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) -					
	1. Basic	0.12	0.79	0.27		
	2. Diluted	0.12	0.79	0.27		
	Nate: The above financial results have been reviewed by the Audit Committee of Reard and approved by the Reard of Directors at their meeting					

Note: The above financial results have been reviewed by the Audit Committee of Board and approved by the Board of Directors at their meeting held on 21.04.2023. (2) The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange Websites. NSE: www.nseindia.com, BSE:www.bseindia.com and our company's website www.indb

Place: Chennai **V HARIBABU** Date: 21.04.2023 PRESIDENT & WHOLE TIME DIRECTOR

**ENROLLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and within three

months there after. I, S.Mohan, S/o Sathya Narayanan, aged 39 years

permanently residing at New No.15 Old No.6/1, B.K.Mastri Street

Sastri Nagar, Saidapet West, Chennai – 600 015. Intend having

my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high

court campus, chennai- 600 104.

Those who have any valid

S/o. K.Jayaraman, aged 34 years, Presently residing at Pillayar Koil Street, Vazhureddy, Villupuram Taluk, Villupuram District – 605602. Intend having my enrollment

as an Advocate moved before the bar council of Tamilnadu, bar

## எடப்பாடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் நேர்த்திக்கடன் செலுத்த கர்னாடக மாநில கோவிலுக்கு டாக்டர் சுனில் தலைமையில் 34 பேர் இன்று ஆன்மிகப் பயணம்

எம்ஜிஆர் அணி இளைஞர் செயலாளர் இணைச் டாக்டர் வி.சுனில் தலைமையில் 34 பேர் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு அண்ணா தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் கடன் செலுத்த நேர்த்திக் ஆன்மீகப் இன்று பயணம் மேற்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம், அண்ணா தி.மு.க. பொதுச்செய எதிர்க்கட்சித் தலைவரும் லாளராக, (முன்னாள் முதலமைச்சருமான பழனிசாமியை எடப்பாம அங்கீகரித்ததை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த ஆன்மீகப் பயணம் மேற்கொள்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டை தலைவர் புரட்சி டாக்டர் எம்ஜிஆர் மாளிகையில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தரான, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் வி.சுனில் டாக்டர் தலைமையில், கழக நிர்வாகிகள் பேர் க**ர்**நாட்க மாநிலத்தில் குக்கி அருள்மிகு அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு காவடி மற்றும் முடி காணிக்கை



நிறைவேற்றுவதற்காக வேண்டுதலை இன்று தங்கள் ஆன்மீகப் பயணத்தைத் கொடங்கினர்.

இந்த ஆன்மீகப் பயணத்தை பேரவைச் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர். கமலக்கண்ணன் துவக்கி கொடி அசைத்துத் இந்நிகழ்வில் வைத்தார். கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா, கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் கடலூர் கே.எஸ். கார்த்திகேயன், பஞ்சட்டி கே.நடராஜன், விருகம்பாக்கம் கழகப்

தெரு,

பகுதிச் செயலாளர் எ.எம்.காமராஜ், திருவள்ளூர் திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக மாணவர் அணி பொருளாளர் சா.வெங்கடேசன், கழக நிர்வாகிகள் எஸ். சுரேஷ்குமார், எம்.லோகநாதன், தேன்மொழி, சூரியகலா, காளி கோவில் கணேஷ், விஜய் நடராஜன், ஆட்டோ சம்பத், ராஜேஷ், கோ.சு. சந்தோஷ், ராம் பிரசாத், மாம்பலம் சுந்தரி, செல்வி, தேவராஜ், ஜெயச்சந்திரன் மற்றும் ஏராளமான பேர் பங்கேற்று பயண நோக்கம் இனிதே நிறைவேற வாழ்த்தி வழி

அசல் சொத்து ஆவணம் காணவில்லை தொடர்பாக உதகமண்டலம் 643001 ஹோபார்ட் ராடு ஹோபார்ட் என்கிளவ் கஜல் 359A/19 முகவரியில் வ5த்து வரும் திரு.ஜெயச்சந்திரன் ஜெயராம் அவர்களின் மனைவி சுமார் 73 வயதுடைய டாக்டர் கீதா ஜெயராம் (ஆதார் எண் 5824 1187 6462] ஆடிய நான் இந்த பொதுஅறிவிப்பின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்ளுவது யாதெனில் எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் ஆகிய கிரைய பத்திரம், மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 1841 /2000 இந்த ஆவணம் தொலைந்து விட்டதாக தற்சமயம் எனக்கு தெரியவந்துள்ளது. யாரேனும் அந்த ஆவணத்தை கண்டுபிடிடித்தால் எனது கைபேசி எண் 99439 98002 அல்லது மேற்கண்ட என்னுடைய முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஹோபார்ட் ராடு ஹோபார்ட் Gita Javaram

பொது அறிவிப்பு

## பொது அறிவிப்ப

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு, முடிகொண்டான் கிராமம், No. 1/70AB தெற்கு தெரு என்ற முகவரியில் வசிக்கும் **கணேசன் மகன் தங்கமுருகன் வயது: 54 (ஆதார் எண்: 9585 9901 2801)** ஆகிய நான் கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 13.04.2023–ந் கேகி காவை பூகையரங்க பசத்து வருகையும். நான கடந்த 13.04.2023-'ந 9த்து கிண்ட 11.30 மணியளவில் எனது பெயரில் உள்ள **கீழப்பழுவூர் சார்பதிவாளர்** அ**லுவலகத்தில்** பதிவு செய்யப்பட்ட **அசல் பாகப்பிரிவினை பத்திரத்தை** (**ஆவண எண். 263/2001)** ஒரு பையில் எடுத்துக்கொண்டு பெரம்பலூரில் ுள்ள புரோக்கரிடம் மேற்படி பத்திரத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்வது சம்பந்தமாக கலந்து ஆலோசனை செய்வதற்காக மேற்படி எனது ஊரில் இருந்து நான் பெரம்பலூர் பேருந்து நிலையம் வந்து, மேற்படி புரோக்கரை பார்ப்பதற்காக நான் பெரம்பலூர் மேற்படி புரோக்கரை பார்ப்பதற்காக நான் பெரம்பலூர் பேருந்துநிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பையில் வைத்திருந்த அசல் பாகப்பிரிவினை பத்திரம் காணாமல் போய்விட்டது. மேற்படி தொலைந்த பத்திரத்தை நான் பல இடங்களில் தேடியும் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. எனவே மேற்படி பத்திரத்தை யாரேனும் கண்டெடுத்தால் உடனே கீழ்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளவும், மேலும் மேற்படி ஆவணத்தை யாரேனும் தவறான வழியில் பயன்படுத்தினால் அது என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது எனவும் அறியவும்.

தங்கமுருகன், த/பெ. கணேசன், No. 1/70AB தெற்கு தெரு முடிகொண்டான் கிராமம் மஞ்சமேடு, அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்.

## பொது அறிவிப்பு

சென்னை – 600 074, பொழிச்சலூர், வேதாச்சலம் தெரு, எண்.2/597 என்ற முகவரியில் uசிக்கும் எனது கட்சிக்காரா் திருமதி. சித்ரா சுவாமிநாதன், க/பெ. திரு. சுவாமிநாதன் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுக்கா, பொழிச்சலூர் கிராமம் சென்னை – 600 074, பொழிச்சலூர், வேதாச்சலம் தெரு, கதவு எண். 2/597—ல் உள்ள 2502 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட நிலம் தொடர்பாக பழைய சாவே எண்.280/1, புதிய எண்.280/1ஏ1ஏ2, பட்டாப்படி புதிய சாவே எண். 280/1 ஏ 1 ஏ 2 ஏ , மனை எண். 2—ல் உள்ள நிலம் மற்றும் கட்டிடம் பம்மல் சார் பதிவு அலுவலகத்தில் 09.12.2022 தேதியிட்ட செட்டில்மெண்ட் பத்திர ஆவண எண். 12092/2022 மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்தை எனது கட்சிக்காரர் விற்பனை செய்ய உத்தேசித்துள்ளார். இந்த சொத்தை வாங்க இருப்பவர் வங்கி கடன் பெற திட்டமிட்டுள்ளார். எனவே மேற்கண்ட சொத்து தொடர்பாக ஏதேனும் கோரிக்கை அல்லது பாத்தியதை ஏதேனும் இருப்பின் அது குறித்து ஆதார ஆவணங்களுடன் தங்களின் ஆட்சேபனையை கீழ்க்கையொப்பமிட்டவருக்கு இன்றைய தினத்தில் . இருந்து ஏழு நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் மேற்கண்ட சொத்து தொடர்பாக எந்தவித உரிமை கோரல் அது தொடர்பான பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

எம். ராஜா, வழக்கறிஞர் புதிய எண்.10/1, பழைய எண்.92/2, முத்தையா தெரு, முதல் தளம், வெள்ளாள தேனாம்பேட்டை, சென்னை – 600 086. செல் : 9884424372



இடம் : சென்னை தேதி : 22.04.2023

## எல்நெட் டெக்னாலஜிஸ் லிமிடெட் . TS 140, பிளாக் எண். 2 & 9, ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை – 600 11 Ph : 044-2254 1337/ 1098 | Fax : 044 - 2254 1955

Email: elnetcity@gmail.com | Website: www elnettechnologoies.com

CIN - 1 72300TN/1000DI C0/10/50 பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

## கம்பெனியின் சமபங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (ஐஇபிஎப்) மாற்றுதல்

கம்பெளிகள் சட்டம், 2013 (சட்டம்) விதிகளின் பிரிவு 124(6) மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட முதலிட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும் பெறுதல்) விதிகள், 2016 (விதிகள்) கிகு இணங்க, தொடர்ந்து எழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலா சுவுத்தொகையை கோராமல் இகுக்கும்பட்டத்தில் கம்பெனியின் சமபங்குகள் முதலீட்டாளர் கல்வி மற்று பாதுகளபு நிதியின் (நுஇபிளப்') டீமேட் கணக்கிற்கு கம்பெனியால் மாற்றப்பட வேண்டி உள்ளது என்று இதக

டபங்கு என்றுத்து நகல; "ஐஇபின் ஆணையத்திற்கு பங்குகளை மாற்றக்கூடாது" என்னும் கோரிக்கை கடிதம்; உங்கள் பெயர், முகவரி, டீமேட் மற்றும் டீமேட் கணக்கில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்க நாட்டும் (டீமேட் வடிவில் உள்ள பங்குகளுக்கு) டீமேட் கணக்கு அறிக்கையின் நகல் (கிளையண்ட் மா

காட்டும் (டிமேட் வடிவில் உள்ள பங்குகளுக்கு) டீமேட் கணக்கு அறிக்கையின் நகல் (கிளையணட மாஸடா பட்டியல்)

4. முதலிட்டாளர் சேவை கோரிக்கைப் படிவம் ISR − 1, படிவம் ISR − 2 மற்றும் படிவம் என். SH 13 (பரித்துரைப் படிவம்) அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி முறையாக நிரப்பப்பட்டு, கணக்கு வைத்திருப்பவர் என உங்கள் பெயரைக் குறிப்படும் ந்து செய்யப்பட்ட அலல் காசோலை உள்ளிட்ட துணை ஆவணங்கள். (இந்தப் படிவந்தை கம்பெனியின் இணையதளமான www.eintetechnologies.com இலிருந்து பின்வருக் பாதையில் முதலிட்டாள்கள் → பய்குதார்கள் → தகவல் தொடர்புகள் → முதலிட்டாள்கள் அம்படுகள் முறைப் பதிவிறக்கல் செய்யலாம்). (காகித வடிவில் பங்குகளை வைத்துள்ளவர்கள்). தொடர்த்து எழு ஆண்டுகளாக கொரப்படாடில் உள்ளதோ மற்றும் யாருடைய பங்குதான் இதிபிட்டத்து எழு ஆண்டுகளாக கொரப்படாடில் உள்ளதோ மற்றும் யாருடைய பங்குகள் இதிபிட்டத்து எழுற்பப்பட உள்ளதோ அந்த பங்குதார்களின் பறிவு செய்யப்பட்ட முகவரிக்கு தனிப்பட்ட அறிவிப்புகள் அனுப்பட்டுகவின்றன. இத்த பங்குதார்களின் முழு விவரங்கள் பிக்வரும் பிரிவுகில் அதகவது அததை இணையுக்கு www.einterborhologies.com—ல் கிழக்கண்ட investor/compliance/unpaid dividend data/year 2023/Details of shares proposed to be transferred to IEPF 2015−16 என்ற பிரிவில் கிடைக்கும்.
யாருடைய போலியோ மற்றும் பிற விவரங்கள் கம்பெனியின் இணையதளத்தில் கூறப்பட்ட பிரிவில் கடைகளும்.

தோ அது (மற்றகூறாய கூறுகுகு இது சம்பத்தப்பட்ட அனைத்து பங்குதார்களால் ஈவுத்தொகை கோரப்படாவிட்டா மப்பட்டுள்ளது என்பதை இது சம்பத்தப்பட்ட பங்குதார்களால் ஈவுத்தொகை கோரப்படாவிட்டா அரும் விஷயத்தில் மேலதிக அறிவிப்பு இல்லாமல் சம்பத்தப்பட்ட பங்குதார் வைத்திருக்கும் பங்குகை சிவட்க்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் கம்பெனியால் தொடங்கப்படும். வீதமான பங்குகள் வைத்திருத்தால்:

கம்பெனி அதன் இணையதளமான www.eiretteorinologies.com-ல பதிவேற்றி உள்ள கோரப்படாத ஈவுதிங்கால நற்றும் பங்குதாராக்கின் பங்குகளின் விவரங்கள், விதிகளின்படி, ஐஇப்பெட்க்கு பங்குகளை மாற்று நோக்கத்திற்காக கம்பெனியால் புதிய பங்குச் சான்றிதழ்(கள்) வழங்குவது தொடர்பாக போதுயான அறிவிப்பாக கருதப்படும் என்பதை பங்குதள் தொடர்பாக, கம்பெனிக்கு எதிராக எந்தக் கோரிக்கையும் எழுப்பப் முடியார சான்பதை நினைவில் கொள்ளவும்.

ான்பதை திணைவில் கொள்ளவும். மேலும் தெளிவுபடுதல்களுக்கு, இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவரான 'ஆர்டிஏ்) மேசர்ஸ் கேமியோ கார்ப்பரேட் சாவீசஸ் லிமிடெட், யூனிட் : எல்நெட் டெக்னாலஜிஸ் லிமிடெட் சுப்ரமணியன் பில்டிங்', 5வது தளம், எண். 1, கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை—600 002, தொலைபேச் எண்:91—44—2846 0390; Fax: 91—44—2846 0129. Email: investor@camesindla.comல் தொடர்பு கொள்ளுமாற

எல்நெட் டெக்னால்ஜிஸ் லிமிடெட்டிற்கா ஒப்பம்/ ரித்தேஷ் ஷிவ்குமார் மிஸ்ர கம்பெனி செயலாள

#### பெயர் மாற்றம் Briedi, VICY CHOWALLOR ணவர் பெயர்: Jaganathan DAVID VARGHESE தேதி: 23.07.1974

பிறந்த *ட்ட* மைக்கேல் கார்டன் ரெ.5−11A. ராமாபுரம், சென்னை முகவரியில் 089, **என்ற** Saraswathi Devi Subbaiah \_ அழைக்கப்படுகிறேன். Saraswathi Murugesan இனி முதற்கொண்டு

பெயர் மாற்றம் Kolandaitheres Anthonisamy பெயர்: Jesurai கணவர்

பிறந்த தேதி: 01.02.1979, நெ.62 வாட்டர் டேங்க் தெரு, இருப்பு குறிச்சி, U அகரம், கட<u>ல</u>ரர் 607804 என்ற முகவரியில் வசிக்கும் நான் Kulandaitherese Jesuraj என்று அழைக்கப்படுகிறேன்.

# மாண்புமிகு சிறப்பு சார்பு நீதிமன்றம், மதுரை. (FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1456 / 2022

Kolandaitheres Anthonisamy

A.பெரிய கார்த்தி க/பெ.அழகர், ஓட்டக்கோவில்பட்டி, அய்யாப்பட்டி, மேலூர் தாலுகா மதுரை மாவட்டம். தாலுக ---டம. ----மனுதாரர். ----எதிரிடை---நடுபான், தடுபான்

த/பெ.கணேசன், எண்.35, காளியம்மன் கோவில் தெரு மஞ்சக்கொள்ளை, கடலூர்-608601.

---1-ம் எதிர்மனுதாரர் அறிவிப்பு அறிவிப்பு மேற்படி மனுதாரா் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு தாரர் ஆஜராக 25.04.2023-ம் தேதி வாய்தா ஏற்பட்டிருக்கி நது. சமூகம் கோர்ட்டில் அன்று காலை 10.00 மணிக்கு தாங் கள் நேரிலோ அல்லது தங்க ளது வழக்கறிஞர் மூலமாக வோ ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவித்து ாள' எடுவணர் தவறினால் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கலாயிற்று.

M.P.முக்காஸ் வழக்கறிஞர், மதுரை.

# மாண்புமிகு சிறப்பு சார்பு நீதிமன்றம், மதுரை. (FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1455 / 2022

M.அழகி மீனாள், க/பெ.முருகன், வஞ்சி நகரம், மேலூா் தாலுகா, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.

\_\_\_\_டம். ---எதிரிடை---ல் N.ஜெயபால்,

க/பெ.கணேசன். எண்.35. காளியம்மன் கோவில் தெரு, மஞ்சக்கொள்ளை, கடலூர்-608601.

---1-ம் எதிர்மனுதாரர் அறிவிப்பு அறுவிப்பு மேற்படி மனுதரர் நஷ்ட்சடு கோரி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு தார் ஆஜராக 25.04.2023-ம் தேதி வாய்தா ஏற்பட்டிருக்கி நது. சமூகம் கோர்ட்டில் அன்று காலை 10.00 மணிக்கு தாங் கள் நேரிலோ அல்லது தங்க ளது வழக்கறிஞர் மூலமாக வோ ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவித்து கொள்ள வேண் டியது. தவநினால் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன்

மூலம் அறிவிக்கலாயிற்று. M.P.முக்காஸ் வழக்கறிஞா், மதுரை.

# மாண்புமிகு சிறப்பு சார்பு நீதிமன்றம், மதுரை. (FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1457 / 2022

G.போதும் பொண்ணு, க/பெ.ணேசன், ஓட்டக்கோவில்பட்டி அய்யாப்பட்டி, மேலு மதுரை மாவட்டம். மேலூர் தாலுகா

----எதிரிடை---N.ஜெயபால், த/பெ.கணேசன், எண்.35. காளியம்மன் கோவில் தெரு, மஞ்சக்கொள்ளை,

கடலூர்-608601. ---1-ம் எதிர்மனுதாரர். அறிவிப்பு மேற்படி மனுதாரர் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு ஆஜராக 25.04.2023-ப் தேதி வாய்தா ஏற்பட்டிருக்கி நது. சமூகம் கோர்ட்டில் அன்று காலை 10.00 மணிக்கு தாங் கள் நேரிலோ அல்லது தங்க ளது வழக்கறிஞர் மூலமாக வர் வழக்கற்கு குல்களது வர் ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவித்து காள்ளவேண் டியது தவறினால் ஒருதலைபட்சமாக தாமானிக்கப்படும் என்று இதன்

மூலம் அறிவிக்கலாயிற்று. M.P.முக்காஸ், வழக்கறிஞர், மதுரை.

# <u>பெயர் மாற்றம்</u>

க/பெ.விண்டோ காமஸ் பிறந்த தேதி: 04/04/1986 பிறந்த மாவட்டம்: மதுரை வசிப்பிடம்: எண்.5/3. கௌள பவன் பலராமன் தெரு சென்னன - 600 082

**VICY CHOWALLOR** VARGHESE என்று அழைக்கப்படுவேன்

VICY CHOWALLOR DAVID VARGHESE

நீதிமன்றம், மதுரை. (FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1454 / 2022 🤇 மூலர் @ அடைக்கம்மாள்,

க/பெ.அழ்கு, ஒட்டக்கோவில்பட்டி, அய்யாப்பட்டி, மேலூர் தாலுகா மதுரை மாவட்டம். \_\_\_\_ய். ----மனுதாரர். ----எதிரிடை---

N.ஹப்பால் த/பெ.கணேசன், எண்.35, . காளியம்மன் கோவில் தெரு, மஞ்சக்கொள்ளை கடலூர்-608601.

---**1**-ம் எதிர்மனுதாரர் அறிவிப்பு பேற்படி மனுதாரர் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு தாரர் ஆஜராக 25.04.2023-ம் தேதி வாய்தா ஏற்பட்டிருக்கி நது. சமூகம் கோர்ட்டில் அன்று காலை 10.00 மணிக்கு தாங் கள் நேரிலோ அல்லது தங்க ளது வழக்கறிஞர் மூல்மாக வோ ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவித்து காள்ளவேண்டியது காள் எவேண் டியது தவநினால் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன் மூலம் அநிவிக்கலாயிற்று.

M.P.முக்காஸ் வழக்கறிஞர், மதுரை. IN THE XI ASSISTANT CITY

O.S.8781/2019 Central Bank of India, Teynampet Branch Rep. by its Chief Manager 1 Alaiamman Koil Complex Sir Thiyagaraya Road,

Teynampet, Chennai - 600018 1. M/s. Victory Ads Rep by Prop

110. Kundrathur Main Road. Madananthapuram, Porur, Chennai – 600125 2. T. Victor Raj, Prop of M/s. Victory Ads 1E/14, Shirdi Apartments, 2nd Main Road, Kothari Nagar, Ramapuram, Chennai – 600089

Defendants
Take notice that Plaintiff has filed O.S.8781/2019 on the file of XI Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai – 600104 against the Defendants for recovery of sum of Rs. 225750/- with future interest and costs. The Defendants are hereby informed to appear on 20.6.2023 at 10.30 a.m. either in person or through counsel in the court of XI Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai – 600104 failing which the above suit will be heard and disposed as prayed for.

K.Parameshwari B.Sc., B.L., C.Srikanth B.E., LL.B., Counsel for Plaintiff

#### மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சென்னை மாவட்டம். மக்கிய சென்னை கோட்டம். ந.**க.எண்.அ**3/6517/2022 பிறப்பு சான்று

A.S. இளங்கோவன், எண்.61/157, கே.ஆர்.கோயில் தெரு, மேற்கு மாமப<sub>ை -</sub> சென்னை–33 எதிராக

எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், மத்திய சென்னை கோட்டம். – எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரர் A. S. இளங்கோவன் தனது மகன் செல்வி **E.சந்தியா** என்பவர் கடந்த 31.1.2009 தேதியன்று மேற்படி விலாசத்தில் நோக்கை பகில செய்யாமல் பிறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த பிறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவ திருந்துக்கு இது வலத்துக் நெருக்க செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் மத்திய சென்னை கோட்டம் வருவாய் அறியவும்.

ம. நேர்முக உதவியாளர், வருவாய் கோட்ட அலுவலர், மத்திய சென்னை கோட்டம்

## வீடு மனை ஏல விற்பனை

சென்னை–12, நம்மாழ்வார்

ஏல விற்பனை செய்யப்படும். objections may notify the same to the bar council with in ten days.

S.MOHAN ஸ்ரீ ராஜ் & கோ, சென்னை–1 After 10 days of the Publication

## வீடு மனை ஏல விற்பனை

of this notice and within three months there after. I, J. Srinivasan, பொன்னியம்மன்மேடு, பிளாக்

council building, high court campus Chennai-600 104. 

After 10 days of the publication of this notice and within three months there after. I, Sathamhusain N, S/o. Nisarahamed, aged 30 years, permanently residing at Door No.368 School Street, Kuppanatham Post, Chengam Taluk, Thiruvallur District - 606 710 Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar counci building, high court campus, chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

SATHAMHUSAIN N

After 10 days of the publication of this notice and within three months there after. I, Moganavel, S/o. Sellavel, aged 60 years permanently residing at No.67A/2 Sengeniyamman Kovil Street Thenkodipakkam Village & Post, Vanur Taluk, Villupuram District Vanur Taluk, Villupuram District

– 604 102. Intend having my
enrollment as an Advocate moved
before the bar council of tamilnadu.

bar council building, high court campus, chennai- 600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days MOGANAVEL

After 10 days of the Publication of this notice and within three months there after. I, M.Sivaguru, S/o. residing at No. 5/162, New Colony, Periyasevalai, Periyasevalai Post, Thiruvennainallur Taluk, Villupuram District Tamil Nadu Pincode - 607 Intend having my enrollmen as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, Chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. M.SIVAGURU

After 10 days of the Publication of this notice and within three months there after. I, A. Bharani Dharan, S/o. Ambikapathy.M, aged 25 years, Presently residing at No.25/2, Madurai Swamy Madam 3rd Street, Perambur, Chennai – 600 011. Intend having my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high cour high cour

campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

A. BHARANI DHARAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, G. Yoga Bhavani, D/o. S.Ganesh Kumar, aged 23 years, permanently residing at No.44/117 Nethaji Nagar, 4th Street, Tondaiarpet, Chennai – 600 Intend having my enro as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.
G. YOGA BHAVANI

After 10 days of the publication of this notice and within three months there after, I, S.Ganapathy, S/o.C.Santhalingam, aged 39 years, Permanently residing at No.138. Kamatchi Amman Avenue Extension, Orrikkai, Thumbavanam Main Road, Kanchipuram, Tamil Nadu Chennai – 631501. Intend having my Enrollment as an Advocate moved before the bar Council of Tamilnadu, bar council

building, high court campus, Chennai-600104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days S.GANAPATHY

After 10 days of the Publication of this notice and within three months there after. I, R.Amsavarthini, D/o. Raman, aged 24 years, Presently residing at No.12/A, Palli Colony Namakkal Intend havin my enrollment as Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. R.AMSAVARTHINI

After 10 days of the publication of this notice and within three months there after. I, S. Prasanth, S/o Sekar, aged 25 years, permanently residing at No.62, Kampaliyampatty Kosur Post, Krishnarayapuram Taluk, Karur District — 621313. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus chennai- 600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days S. PRASANTH

After 10 days of the publication of this notice and within three month there after, I, B. Loganayaki, D/o. P.Balan, aged 23 years, Permanently residing at No.2/140, Kattur, Kattur Post, Palladam Taluk, Tiruppur District – 641667 Intend having my Enrollment as an Advocate moved before the bar Council of Tamilnadu, bar council building, high court campus Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. B. LOGANAYAKI

பேட்டை, சுப்புராய செட்டி 3வது தெரு, பழைய நெ.15/A, புதிய நெ.38/1, தற்போதைய நெ.58ல் உள்ள திருமதி.கஸ்தூரிக்கு சொந்தமான வீடும் மனையம் அதே இடத்தில் 24.04.2023 அன்று மாலை 3.00 மணிக்கு

## Ph: 2538 5686

சென்னை–110, மாதவரம் கிராமம்,

எ<mark>ண்.100 LA No.28/70ல் மனைப்பி</mark>ரிவு அங்கீகாரம் பெற்ற ஸ்ரீராமன் சாலை மனை எண்.1 Part-ல் உள்ள

கிரு.பிரியாமோல் அவர்களுக்கு சொந்தமான வீடும் மனையும் அதே இடத்தில் 24.04.2023 அன்று மாலை 2.00 மணிக்கு ஏல விற்பனை செய்யப்படும்.

## ஸ்ரீ ரூஜ் & கோ, சென்னை–1 Ph: 2538 5686 மாண்புமிகு சிறப்பு சார்பு நீதிமன்றம், மதுரை. (FOR M.C.O.P.CASES) M.C.O.P.No: 1458 / 2022

அம்பிகா, க/பெ.மனோஜ்குமார், ஓட்டக்கோவில்பட்டி, அய்யாப்பட்டி, மேலூர் தாலுக மதுரை மாவட்டம். \_\_\_\_\_\_ ---எதிரிடை---ல்

N.ஜெயபால், த/பெ.கணேசன், எண்.35. காளியம்மன் கோவில் தெரு, மஞ்சக்கொள்ளை, கடலூர்-608601.

---1-ம் எதிர்மனுதாரர்

அமிவிப்பு டி மனுதாரா நஷ்டஈடு தாக்கல் செய்திருக்கும் கோா தாக்கல் செய்திருக்கும் வழக்கில் ஷை 1-ம் எதிர்மனு தாரர் ஆஜராக 25.04.2023-ம் தேதி வாய்தா ஏந்பட்டிருக்கி நது. சமூகம் கோர்ட்டில் அன்று காலை 10.00 மணிக்கு தாங் கள் நேரிலோ அல்லது தங்க வழக்கறிஞர் மூலமாக ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தெரிவித்து கொள்ளவேண் டியது. தவநினால் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கலாயிற்று.

M.P.முக்காஸ். வழக்கறிஞர், மதுரை.

### மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் .ட. கிண்டி. ம.அ.12/பொ.சு.து. ந.க.எண்.1452/2023

இறப்பு சான்று H. கயல்விழி க/பெ.அரிகிருஷ்ணல் எண்.6, நேரு காலனி 1 வது தெரு, பழவந்தாங்கல், சென்னை–600 11

– மனுதார எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம்,

கிண்டி. – எதிர்மனுதார அறிவிப்ப தேற்படி மனுதாரரின் தாய் கஸ்தூரி மேற்படி மனுதாரரின் தாய் கஸ்தூரி என்பவர் கடந்த 19.01.2014 தேதியன்று மேற்படி விலாசத்தில் இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ு நாட் சுளுக்குள் கண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மடை

மனு ஒருதலைப்பட்சமாச தீர்மானிக்கப்பட்டு உக்காவ உத்தரவு என்பதை பிறப்பிக்கப்படும் அறியவும் .

நேர்முக உதவியாளர் வருவாய் கோட்ட அலுவலர் கிண்டி

## IN THE XXIII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.6940/2022

Canara Bank Koyambedu-2 Branch, Represented by its Manager, 33/56, Kaliamman Koil Street, Virgumbakkam, Chennai – 600092

Vs vs 1. B.Dasarathan s/o Balaraman 572/2, South Colony, ICF, Chennai - 600038 K.J.Lijohn s/o Johnson 4 Rajiy Gandhi Nagar. 4th Street, Kolathur, Chennai – 600099 Defendant

B.Dasarathan s/o Balaraman 572/2, South Colony, ICF, Chennai – 600038 (First Defendant)

Take notice that Plaintiff has filed O.S.6940/2022 on the file of XXIII Assistant City Civil Court Chennai at Allikulam Commercia Complex, Kannappar Thidal Periyamet, Chennai – 600003 against the Defendants for recovery of sum of Rs. 205924.37/- with future interest and costs. The First Defendant is hereby informed to appear on 28.4.2023 at 10.30 a.m. either in person or through counsel in the court of XXIII Assistant City Civil Court Chennai at Allikulam Commercial Complex, Kannappar Thidal, Periyamet, Chennai – 600003 failing which the above suit will be heard and

disposed as prayed for. C.Srikanth B.E., LL.B. K.Parameshwari B.Sc., B.L., Counsel for Plaintiff

## BEFORE THE HON'BLE II SMALL CAUSES COURT AT CHENNAT M.P.No. 01 of 2022

in M.P.No. 1883 of 2018 in MACTOP No. 2917 of 2013

K.Shameena and 3 others Petitioners/Petitioners Vs. Mr.V.B. Athreya and another

Respondents/Respondents

To Mr.V.B. Athreya No.4/16, Bazanai Kovil Street Polacher, Mambakkam Vandaloor, Chennai - 600 048

...Respondent
The above matter came up for hearing on 31.01.2023 before the Hon'ble II Small Causes Court at Chennai and the learned Judge was pleased to order notice the 1st respondent returnable by 28.04.2023. Please take notice that you should appear before this Hon'ble Court on 28 04 2023 10.30 am either in person or through your counsel failing which matter will be decided i

your absence. S Jeevanantham பொது அறிவிப்பு

சதுர அடி விஸ்தீரணம் கொண்ட கிராம நத்த நிலம் மற்றும் அதில் கட்டப்பட்ட கட்டிடம் இந்த சொத்தினை எனது கட்சிக்காரர் கடந்த 20.01.2000 தேதியிட்டு ஆவடி சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திர எண். 226/2000 மூலம் கே. ராமராஜ் ான்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். மேற்கண்ட தாய் பத்திரங்கள் தொடர்பான 21.07.1979 தேதியிட்டு 2441/1979 என்ற ஆவண எண் கொண்டு பூந்தமல்லி சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்தை எனது கட்சிக்காரர் தொலைத்துவிட்டார். அதை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. பரம்பரை அடமானம், உரிமை, அறக்கட்டளை, பரிசு, சுவாதீனம், பாத்தியதை, பராமரிப்ட அல்லது வேறு ஏதேனும் வகைகளில் மேற்கொண்ட சொத்தினில் யாருக்கேனுப் எவ்வித உரிமை, ஆர்வம், கோரிக்கை அல்லது உரிமை கோரல்கள் இருப்பின் இந்த விளம்பா அறிவிப்பு தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக தங்களது மறுப்பினை அல்லது உரிமையினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் மேற்படி சொத்தின் மீது எந்தவொரு

எண்.27/61, எஸ்எம்எஸ் பிளாட்ஸ் ஜுப்ளி சாலை, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033. மொபைல் எண்: 98944 80030

உரிமை கோரலும் இல்லை என தீர்மானிக்கப்படும் என்பதை அறியவும்.

தொடர்பான மனுவில் 19.01.2022 அன்று இறந்து போன

ட அர்ஷத் ஹுமாயுன் தாதா 469, மிலெட்ஜ் கேட் தேர் சே மரியேட்டா, ஜிஏ 30067, யூனிடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா து.யூசுப் ஐ ஹெச் தாதா 1014 அக்டோபர் பார்க் வே

சுஹைல் ஹுமாயூன் தாதா

4521, இரஹாம் டி ஆர் கொரோனா டெல் மார், கனடா – 92625 கொல்று நிரை மையிய, கையிய 9200 திரை சென்னை 600 008, காசா மேஜர் ரோடு, சுலைமான் சகாரியா அவென்யூ, கதவு எண். 13, என்ற முகவரியில் வசித்து வந்து 19.01.2022 அன்று இறந்துபோன திருமதி. ரசியா ஹுமாயுன் தாதா அவர்களின் பங்கு பத்திரங்களில் ஏதேனும்

ு அற்ற அதன் டுலம் அறுவகைப்படுகுறாகள். 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது. கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன், பி. ஏ. , எம்.எல்., எம்.எல். ஐ.எஸ்.சி., S.பிரேம் ஆக்ஸிலியன் ராஜ்

மனுதாராகளின் வழக்கறிஞாகள் எண். 20/94, 3வது குறுக்குத்தெரு. கற்பகம் அவென்யூ, ஆர்.ஏ.புரம், சென்னை 600 028.

சென்னை உயர்நீதிமன்றம், ( உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை)

**முதலேற்பு மனு எண். 135/2023** இந்திய வாரிசுரிமை சட்டம் XXXI/1925 தொடர்பான

எப். சீலா ரோசலின் த/பெ. டி.எ. பிரான்சிஸ் ்.. எண் 49, புதிய எண் 42, பாலகிருஷ்ணன் தெரு, விரிவாக்கம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033.

.அல்போன்சஸ் கிரிஸ்டோபர் பிரான்சிஸ் 3. எப்.லுசி லிதியா, த/பெ. டி.எ. பிரான்சிஸ்

அனைவரும் வசிக்கும் இடம் ப. எண 49 புதிய எண 42, பாலகிருஷ்ணன் தெரு, விரிவாக்கம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033. ஏதிர் மனுதாரர்கள் சென்னை 600 033 மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ணன் தெரு, விரிவாக்கம் ப. எண் 49, புதிய எண் 42ல் வசித்து வந்து 09.05.2021 அன்று இறந்து போன திரு.பிரான்சிஸ் அலெக்சான்டர் ரத்திண் குமார் அவர்களின் கடன் பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசரிமை சான்றிதழ் வழங்குவதற்கு

கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன், பி.ஏ. எம்.எல் உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு–1

முது கூறு \_\_\_\_\_ சென்னை உயர்நீதிமன்றம் சென்னை 600 104

## படிவம் எண். URC–2 சட்டத்தின் XXI அத்தியாயத்தின் பகுதி I–ன் கீழ்

நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளது. (ஏ) அலாய் உற்பத்தி, தயாரித்தல், செயலாக்கம், அகழ்வாராய்ச்சி, குவாரி உருக்குதல், அச்சு, ரோல், வணிகமயமாக்குதல், குளிர்ச்சி, சுத்தம் செய்தல், குணப்படுத்துதல், டிரீட், மிக்ஸ் மற்றும் கையாளுதல், சிறப்பு இரும்புகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், குளிர் மற்றும் குளிர் சூடான ரோல்ட் எஃகு, அலாய், கருவி மற்றும் சிறப்பு இரும்புகள் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள் எஃகு வார்ப்பு உற்பத்தி, உருகுதல், ரோலிங் மற்றும் போர்ஜிங் எஃகு மற்றும் அலாய் எஃகு பில்லட்டுகள் மற்றும் அனைத்து வகையான மற்றும் அளவுகள் ரீ-ரோல்டு பிரிவுகள், அதாவது, பிளாட் கோணங்கள், சுற்றுகள், T. இரும்பு, சதுரங்கள், அறிகோணங்கள், எண்கோணங்கள், தண்டவாளங்கள், இணைப்புகள், சேனல்கள், எஃகு கீற்றுகள், ஷீட்கள், பிளேட்ஸ், சிதைந்த பார்கள், வெற்று மற்றும் குளிர் முறுக்கப்பட்ட பார்கள், பிரகாசமான பார்கள், ஷாப்டிங் எஃகு அமைப்பு போன்ற வணிகத்தை மேற்கொள்ளல். செம்பு, பித்தளை, துத்தநாகம், ஈயம், உலோகம், இரும்பு, (பி) செம்பு, எஃகு மற்றும் இரும்பு அல்லது இரும்பு அல்லாத உலோகம் மற்றும் ரோலிங் வேலைகள் ஆகியவற்றின் பார்கள், ராடுகள், பிளேட்ஸ் ஷீட்கள், பாத்திரங்கள் முதலியன. மற்றும் அனைத்து வகையான டைஸ், அச்சுகள், ஜிக்ஸ்கள், பரிங்குகள், பொருத்துதல்கள், நட்டுகள், திருகுகள், பம்ப்கள், ரோலர் கேசுஸ், ஷாப்டுகள், லேத்கள், கிரைண்டர்கள். அச்சுகள், மண்வெட்டிகள் மற்றும் எஃகு, இரும்ப தாமிரம், வெண்கலம், ஈயம், துத்தநாகம், அலுமினியம் அல்லது வேறு ஏதேனும் இரும்பு அல்லது இரும்பு அல்லாத உலோகம் அல்லது உலோகக் கல்வைகள் என அனைத்து விவரிப்பு மற்றும் தாமிரம், வெண்கலம், ஈயம், துத்தநாகம், அலுமினியம் வகைகளின் வார்ப்ப கருவிகளை உற்பக்கி செய்து கையாள்வது (சி) தரகர், இறக்கும்தியாளர், ஏற்றுமதியாளர், வாங்குபவர், விற்பவர் ஸ்டாக்கிஸ்டுகள், விநியோகஸ்தர், ஒப்பந்ததாரர், சப்ளையர். உலோகவியலாளர்கள், பொறியாளர், கூட்டுப்பணியாளர், வேலை செய்பவர், அல்லது உலோகக் கலவைகள், உலோகம், கழிவுகள், ஸ்கிராப், பாயில்கள், பொடிகள், பிளேக்ஸ், கீற்றுகள், ஷீட்கள், எஃகு அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட கம்பிகள் அல்லது பூசப்பட்ட பூசப்படாத், துளையிடப்பட்ட, அச்சிடப்பட்ட, பொறிக்கப்பட்ட அல்லது இன்சுலேட்டட் மற்றும் அனைத்து வகையான பிரிவுகள் வகைகள், பலம், விவரக்குறிப்புகள், விளக்கங்கள், பரிமாணங்கள் மற்றும் பார்கள், கோணங்கள், குழாய்கள், பைப்கள் மற்றும் அதன் வெற்றிடங்கள், வெற்றுப் பட்டைகள், கொள்கலன்கள் அதனை வெற்றிடங்கள், வெற்றிப் பட்டைகள், வினிவில்லைக்கை தனித்த கம்பிகள், கேபிள்கள், கார்டேஜ், கமிறுகள், பின்னப்பட்ட பட்டைகள், இன்சுலேட்டட் மின்சார வயர்கள், மற்றும் கேபிள்கள், மின்முனைகள் உள்ளிட்ட எஃகு பொருட்களின் வடிவங்கள் மேலும் மேற்கூறிய பொருள்களை அடைவதற்குத் தேவையான அனைத்து தற்செயலான செயல்கள் மற்றும் விஷயங்களைச் செய்வது (டி) டை துண்டாக்குதல், சோல்டரிங், வயர்டிராயிங், பீடிங், போரிங் . ரில்லிங், பில்லிங், எலக்ட்ரோபிளேட்டிங், நிக்கல் பிளேடிங், மெடல் ஸ்ப்ரேயிங், வெல்டிங், லைனிங், த்ரெடிங், ஸ்க்ரூ கட்டிங், பங்க்சிங் குருவிங், பிட்டிங் அசெம்பிளிங், பெயிண்டிங் பினிஷிங் மற்றும் அது தொடாபான பிற வேலைகள் மற்றும் செயல்முறை வணிகம் மேற்கொள்ளல் மற்றும் செயல்முறை வணிகம் மற்கொள்ளல் மற்றும் (இ) எஃகு மற்றும் பிற அலாய் கூறுகளின் மேற்பரப்பு கடினப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் இன்டக்ஷன் ஹார்ட்னிங் போன்ற வணிகம் மேற்கொள்ளல்

ஆப் அசோசியேஷனின் வரைவு நகலை அலுவலகம் ஏ–20 சிப்காட் தொழிற்பேட்டை, 7வது குறுக்குத் தெரு, பிள்ளைப்பாக்கம், பதிப்படும் புதூர் 602105, தொலைபேசி எண். +91 9962039999 மற்றும் மின்னஞ்சல் ஐடி: shevaani@thaaicasting.com. என்ற முகவரியில்

இந்த விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எந்தவொரு நபரும், அது குறித்து பதிவாளர், மத்திய பதிவு மையம் (சிஆர்சி). இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்ப்பரேட் அபயர்ஸ் (IICA), மனை எண். 6, 7, 8, செக்டார் 5, ஐஎம்டி மானேசர், குர்கான் (ஹரியானா). பின்கோடு–122 050 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான

ஸ்ரீபெரும்புதூர் 602105ல் ஏப்ரல் 21, 2023 அன்று தேதியிடப்படப்டது

.ஆனந்தன்.S, பார்ட்னர் ⊵.ஷேவானி.S.A.. பார்ட்னர்

. ராமகிருஷ்ணன் S.R., பார்ட்னர் .ரோஷன்.Y.R., பார்ட்னர் . A. சாமுண்டேஸ்வரி, பங்குகார்

திருவள்ளூர் – 602 024, திருநின்றவூர், மேட்டுத் தெரு, எண்.14/10 என்ற விலாசத்தில் குடியிருந்து வரும் திரு. ஆர். கிருஷ்ணகுமார், த/பெ. திரு. ராஜாபாதர் எனது கட்சிக்காரர் அறிவுறுத்தலின் பெயரில் கொடுக்கும் பொது அறிவுப்பு என்னவென்றால், திருவள்ளுர் மாவட்டம், முன்பு பூந்தமல்லி தாலுக்கா, தற்போது ஆவடி தாலுக்கா, திருநின்றவூ. கிராமத்தில் சாவே எண்.216/43 பகுதி, மேட்டு தெரு. கதவு எண்.14/10–ல் உள்ள 1320

எல். மகேஷ், வழக்கறிஞர்

## சென்னை உயர்நீதிமன்றம், (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 125/2023. இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

திருமதி. ரசியா ஹுமாயுன் தாதா அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

பிராங்கிளின் டி.என் 37067. ய.எஸ்.எ.

துருந்து. ரசுயா ஹுமாயுன் தூதா அவாகளான பங்கு பத்துரங்களால் ஏடித்னும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றும் வாரிசரிமை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு, சென்னை உயா்நீதிமன்ற மாஸ்டா் கோா்ட்டில் 12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு நடவடிக்கைகளைப் பாா்த்து தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் முலம் அறிவீக்கப்படுகிறா்கள்.

உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு–I, மெட்றாஸ் உயர்நீதிமன்றம், A. தமிழ்வாணன் சென்னை 600 104

மனுவில் 09.05.2021 அன்று இறந்து போன திரு.பிரான்சிஸ் அலெக்சான்டர் ரத்திண குமார் அவர்களின் கடன் பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

முன்பு சென்னை உயாநீதிமன்ற மாஸ்டர் கோர்டில் 12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் முலம் 

கி.நடராசன். மனுதாரரின் வழக்கறிஞர் எண் 436 கூடுதல் சட்ட அறைகள் சென்னை உயர்நீதிமன்றம் வளாகம்

## பதிவு செய்தல் பற்றிய அறிவிப்பை வழங்கும் விளம்பரம்


(கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 374(b) மற்றும் கம்பெனிகள் (பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்டது) விதிகள் 2014, விதி 4(1)ன் படி) நிறுவனங்கள் சட்டம் 2013, அத்தியாயம் XXIன் பகுதி lன் கீழ் ''M/S தாய் கேஸ்டிங் பதிவு பெற்ற கூட்டாண்மை நிறுவனத்தை பங்குகள் மூலம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவு செய்ய இதிலிருந்து பு நாட்கள் கழித்து ஆனால் 30 நாட்கள் முடிவடைவதற்குள் நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 366, துணைப்பிரிவு(2)ன்படி ஒரு விண்ணப்பத்தை பதிவாளர், மத்திய பதிவு மையம் (சிஆர்சி) அற்றுள்ளன். க. 7, 8, செக்டார் 5, ஐஎம்டி மானேசர், குர்கான் (ஹரியானா), பின்கோடு–122 050 இந்தியா அவர்களுக்கு சமர்ப்பிக்க

உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இருபத்தோரு நாட்களுக்குள் எழுத்து மூலமாக அனுப்ப வேண்டும். அதன் நகல் ஒன்றை கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் பெயர் (கள்).

s.R.கவிதா, பார்ட்னர் 7.வெங்கடேசன்.C, பார்ட்னர்





## INTIMATION REGARDING THE TRANSFER OF YOUR SHARES TO IEPF

## Dear Shareholder,

**Subject:** Transfer of Equity Shares held by you in the Company to the Investor Education and Protection Fund (IEPF) Authority Account.

We wish to draw your attention to the provision of Section 124 regarding UNPAID DIVIDEND ACCOUNT and Section 125 regarding INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF) of the Companies Act, 2013, read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

In terms of the above provisions, the company is required to transfer the dividend remaining unpaid/unclaimed for seven years since **2015-16** to the Investor Education and Protection Fund and all the shares pertaining thereto if the dividend amounts have remained unclaimed and unpaid for a consecutive period of seven years or more to DEMAT account of the Investor Education & Protection Fund Authority (IEPF).

Individual communication is being sent to the registered address of the Shareholders whose dividends are lying unclaimed for seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF as per the aforesaid Rules for taking appropriate action.

The shareholders whose dividend is remain unpaid/unclaimed for seven consecutive years since **2015-16** are hereby advised to take appropriate action to avoid the transfer and you may get in touch with our Registrar & Share Transfer Agent (RTA) on or before **July 18, 2023**.

To claim the outstanding dividend, kindly first ensure registration of correct bank details including your core banking account no and IFSC/ MICR of your bank against your demat A/c with your Depository Participant/Registrar and Share Transfer Agent - Cameo Corporate Services Limited. The following document shall be sent from your registered email address or by way of a letter to reach the RTA on or before **July 18, 2023**.

- Copy of Share Certificate
- Request letter for "not to transfer the shares to IEPF Authorities".
- Copy of the Demat Account Statement (Client master list) showing your name, address, demat and bank account details registered against the demat account. (For shares held in demat form)
- Investor Service Request Form ISR 1, Form ISR 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents including original cancelled cheque stating your name as the Account holder. (Can download the form from Company website <a href="https://www.elnettechnologies.com">www.elnettechnologies.com</a> under the following path Investors-- Shareholders communications Investor services--Formats). (For shares held in physical form) to avoid transfer of the shares to IEPF.

As per SEBI circular dated November 03, 2021, and December 14, 2021, outstanding payments will be credited directly to the bank account if the folio is KYC Compliant. Payment can be made to shareholders holding shares in physical form if the folio is KYC compliant.

Please note that no payment can be made in absence of complete bank details registered against your account.



Hence, if the dividends are not claimed by the concerned shareholders by the above-mentioned due date, necessary steps will be initiated by the company to transfer the shares held by the concerned shareholder to IEPF without any further notice in the following manner. Please note that no claim shall lie against the Company in respect of the shares so transferred to IEPF.

In case the shares are held:

- In physical form: New share certificate(s) will be issued and transferred in favour of IEPF on completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in the name of shareholder will be deemed cancelled and non-negotiable.
- **In demat form:** The Company shall inform the Depository by way of corporate action for transfer of shares lying in the shareholder's demat account in favour of IEPF.

Please note that subsequent to transfer of such shares to IEPF, all benefits, if any which may accrue in further for the subject shares, including further dividend, will be credited to the IEPF. Also, your name will be removed from the Register of Members/Beneficial holders if you are holding only the above shares in the company and hence there would be no communication whatsoever from the company, including notice of meetings, copies of annual reports, etc. In sum, you will cease to be members of the Company in respect of the said shares and so shall not be entitled to exercise any rights otherwise available to the Members.

It may however be noted that in terms of Rule 7 of the said Rules, any person, whose shares, unclaimed dividend etc., have been transferred to the IEPF may claim the same from the IEPF authorities by submitting an online application in the prescribed form IEPF-5 available on the website <a href="www.iepf.gov.in">www.iepf.gov.in</a> for re-transfer of such shares and payment of the dividend. You may visit the website of IEPF <a href="www.iepf.gov.in">www.iepf.gov.in</a> for further information in this regard.

The statement containing the details of name, address, folio number, demat account number and number of shares due to transfer is made available in our website www.elnettechnologies.com for information and necessary action by the shareholders.

We once again request you get in touch with the RTA immediately along with the copies of the above-mentioned documents to avoid transfer of shares to IEPF.

For further clarifications, the concerned shareholders are requested to contact the Registrar and Share Transfer Agent (RTA) of the company at the following address:

M/s. Cameo Corporate Services Limited, Unit: ELNET TECHNOLOGIES LIMITED "Subramanian Building", 5th Floor, No.1, Club House Road, Chennai-600002. Phone: 044-2846 0390 to 395

Phone: 044-2846 0390 to 395 E-mail: <u>investor@cameoindia.com</u>

Thanking you,

Yours faithfully,

For ELNET TECHNOLOGIES LIMITEDANO

RITESH SHIVKUMAR MISHRA COMPANY SECRETARY

This intimation is being uploaded and disseminated in the website of the company (www.elnettechnologies.com) on April 22, 2023.